

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது முன்னெப்போதுமில்லாத, முதலாவது நிகழ்த்து கலைகளுக்கான மூலோபாய திட்டத்தை அறிமுகம் செய்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (May 4, 2022) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகர சபையானது முன்னெப்போதுமில்லாத, முதலாவது நிகழ்த்து கலைகளுக்கான மூலோபாய திட்டத்தை அறிமுகம் செய்தது; இது 2022 முதல் 2027 வரைக்குமான திட்டமாகும். ப்ராம்ப்ட்டனின் உற்சாகம் மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு எழுச்சியூட்டும் நிகழ்த்துகலை சமூகத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், எதிர்காலத்திற்கான இந்த கட்டமைப்பானது எப்படி அங்கு செல்வது மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரத்தின் பரவலான முன்னுரிமை கொண்ட விஷயங்கள் மற்றும் இலக்குகளுடன் எப்படி இணைவது என்பதற்கான அடித்தளத்தை இது அமைக்கிறது.

பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்சேர்த்தல், நகரம் எங்கிலுமான ஒரு வளாகம் மற்றும் சமுதாயக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்லும் மூன்று வழிகாட்டுக் கொள்கைகளை இந்த மூலோபாயத் திட்டம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த மூலோபாயத் திட்டம் நான்கு முன்னுரிமை கொண்ட மூலோபாயங்கள் மீது கவனம் செலுத்தும்:

- **சமுதாய நிகழ்ச்சி நிரலாக்கத்தை விரிவாக்குதல் மற்றும் கொண்டு சேர்த்தல்:** நிகழ்த்துகலை நிகழ்ச்சி நிரலாக்க மாதிரியானது, பரந்த அளவிலான பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளர்களை வரவேற்பது மற்றும் அவர்களுக்கு பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்தும். கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள், சமுதாயப் பங்காளிகள், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள பார்வையாளர்கள் மற்றும் உள்ள பிற நகரத் துறைகள் உட்பட, கலை சுற்றுச்சூழல் மற்றும் அதற்கு அப்பால் உள்ள உள்ளூர் சமூகத்தின் ஆதரவு பெறும் வகையிலான, மற்றும் நீடித்த உறவுகளை உருவாக்குவதன் மூலம் இது நிறைவேற்றப்படும்.
- **சமத்துவம், பன்முகத்தன்மை, அனைவரையும் உள்சேர்த்தல் மற்றும் அணுகலை ஸ்திரப்படுத்தல்.** கொள்கை, நிகழ்ச்சி நிரலாக்கல், பார்வையாளர்கள் மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் கொண்டு சேர்ப்பித்தல் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய

முழுமையான சமத்துவ கட்டமைப்பையும் செயல் திட்டத்தையும் நிகழ்த்துகலைப் பிரிவு கட்டமைக்கும்.

- நெறிப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு மற்றும் இணையதளத்தில் அனைத்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகள் ஆகியவற்றுக்காக முதலீடு செய்தல். நகரத்தின் உயர் திறன், பல்நோக்கு வசதிகள், ஆதாரவளங்கள் மற்றும் சேவைகள் ஆகியவையே, சமூகங்களுக்கு பரந்த அளவிலான நிகழ்த்துகலை அனுபவங்களை வழங்குகின்றன. மண்டலத்தின் நகர்ப்புற தாக்கத்தை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து அரங்குகளிலும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் ஆதரவு வழங்குவதை எளிதாக்கும் வகையில், கலை அரங்குகளை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக, பல இடங்கள் கொண்ட வளாகமாக நிலைநிறுத்த ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
- நிறுவனம் சார்ந்த தாக்குப்பிடிக்கும் தன்மையை வளர்த்தல். பணியாளர்கள் மற்றும் நிதி ஆதாரங்கள் உட்பட நிறுவனத்தின் இயக்கசெயல்பாட்டுத் தேவைகளை மீள்பார்வையிடவும் மற்றும் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய வருவாய் வரும் வழிகள் மற்றும் நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் அல்லது வளர்த்தல்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மூலோபாயத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான மற்றும் ஒவ்வொரு கட்டமாக செயல்படுவதற்கான பாதைக்கான வரைபடத்தை நிகழ்த்துகலைக் குழு பயன்படுத்தும். நிகழ்த்துகலைகளுக்கான மூலோபாய திட்டத்தைப் பார்க்க, வருகை தரவும்:

brampton.ca/performingarts.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் நகரின் நிகழ்த்துகலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில்தான், நமது நகரத்தில் உள்ள கலை நிகழ்ச்சிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன; நமது நோக்கத்தின் மையத்தில் சமூகம் உள்ளது. இப்போதும் எதிர்காலத்திலும் ப்ராம்பட்டனின் கலைநயமான நிலப்பரப்பை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக, எங்களின் முதலாவது நிகழ்த்துகலை நிகழ்ச்சித் திட்டம் மேம்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது, கலைநயமான பன்முகத்தன்மையைக் காட்டுகின்ற ஒரு கலங்கரை விளக்கமாகும்; இது ஒரு அபரிமிதமான அறிவொளி பெற்ற நகரமாகும்; இங்கு அனைத்து வயதினர், பின்னணி கொண்டவர்கள் மற்றும் அனைத்து தரப்பு வாழ்வியல் கொண்ட மக்களுக்கும் நிகழ்த்துகலைகள் இன்றியமையாதவையாகும். ப்ராம்ப்ட்டன் ஒரு பலகலவை நகரம் ஆகும்; மேலும் நமது பலதரப்பட்ட, ஆக்கப்பூர்வமான மக்கள்தொகை நமது நிகழ்ச்சிநிரலாக்கத்தில் பிரதிபலிக்கச் செய்யப்படுவது முக்கியம். இந்த நிகழ்த்துகலை நிகழ்ச்சித் திட்டம் ப்ராம்ப்ட்டனை பல ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நிலைநிறுத்த உதவும்.”

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரத்தின் நிகழ்த்துகலை குழுவானது, ஒரு முழுமையான கலை நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை ஈடுபடுத்தும் ஒரு தனித்துவமான வேலையைச் செய்துள்ளது. இனி வரும் அடுத்த ஐந்தாண்டுகளில், இந்த கட்டுகோப்பானது, ப்ராம்ப்ட்டனின் உற்சாகம் மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்த்துகலை சமூகத்தை பெருக்கவும் ஊக்குவிக்கவும் உதவும்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்களின் முதல் மூலோபாயத் திட்டத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் நிகழ்த்துகலை அமைப்பானது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. இப்போது ஒரு காகிதத்தின் ஒரு பக்கத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான வார்த்தைகளில் இருந்து, உற்சாகமான செயல்களை நோக்கிச் செல்ல நாங்கள் உறுதியுண்டுள்ளோம்-மேடைக்கு மேலேயும் வெளியேயும்.”

- ஸ்டீவன் ஸ்ஷிப்பர், கலைநயத்திற்கான செயல்பாட்டு இயக்குனர், நிகழ்த்து கலைகள் அமைப்பு, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca